

dì sān gè gù shì wáng yáng bǔ lǎo 第三个故事：亡羊补牢

The third story: Fix the problem before it's too late

(Chinese idiom: fix the problem before it's too late)

<http://www.yes-chinese.com/reading/view.do?id=20111029021205>

cóng qián yǒu gè rén yǎng liǎo yī quān yáng yī tiān zǎo shàng tā zhǔn bèi chū qù fàng yáng fā xiàn shǎo liǎo yī zhī
从前，有个人养了一圈羊。一天早上他准备出去放羊，发现少了一只。

yuán lái wéi lán pò liǎo gè dòng yè jiān láng cóng dòng lǐ zuān jìn lái bǎ yáng zhuā zǒu liǎo
原来围栏(fences)破了个洞。夜间狼从洞里钻进来，把羊抓走了。

lín jū quàn gào tā shuō gǎn kuài bǎ yáng quān xiū yī xiū bǎ nà gè dòng dǔ zhù ba
邻居劝告(advise)他说："赶快把羊圈修一修，把那个洞堵住吧！"

tā shuō yáng yǐ jīng diū liǎo huán xiū wéi lán zuò shí me ní méi yǒu jiē shòu lín jū dì quàn gào
他说："羊已经丢了，还修围栏做什么呢？"没有接受邻居的劝告。

dì èr tiān zǎo shàng tā zhǔn bèi chū qù fàng yáng dào yáng quān lǐ yī kàn fā xiàn yòu shǎo liǎo yī zhī yáng yuán
第二天早上，他准备出去放羊，到羊圈里一看，发现又少了一只羊。原

lái láng yòu cóng dòng lǐ zuān jìn lái bǎ yáng zhuā zǒu liǎo
来狼又从洞里钻进来，把羊抓走了。

tā hěn hòu huǐ bù gāi bù jiē shòu lín jū dì quàn gào jiù gǎn kuài dǔ shàng nà gè kū lóng
他很后悔(regrets)，不该不接受邻居的劝告，就赶快堵上那个窟窿，

bǎ wéi lán xiū lǐ hǎo cóng cǐ zhī hòu tā de yáng zài yě méi yǒu bèi láng zhuā zǒu di
把围栏修理好。从此之后(From the on)，他的羊再也没有被狼抓走的

liǎo
了。